

CMMH/BSE/2024-25/32

August 27, 2024

The Corporate Service Department **BSE Limited** P.J Towers, Dalal Street, Mumbai 400 001.

Scrip Code: 523489

Sir/Ma'am,

Sub: Newspaper cuttings of Notice of 34th Annual General Meeting (AGM)

Pursuant to relevant regulations of Securities Exchange Board of India (Listing Obligations and Disclosure Requirements) Regulations, 2015, as amended, please find enclosed copies of newspaper cuttings in which Notice of 34th Annual General Meeting scheduled to be held on Friday, the 20 th September, 2024 at 14.30 hours (IST) through Video Conferencing/Other Audio Visual Means were published (Financial Express-English and Makkal kural -Tamil).

Kindly take the above information on record.

Thanking you,

Yours Faithfully,

For CHENNAI MEENAKSHI MULTISPECIALITY HOSPITAL LIMITED

Digitally signed PANCHAL by PANCHAL BHARATR BHARATRAJ 2024.08.27 AJ

17:13:54 +05'30'

Bharatraj Panchal Company Secretary & Compliance Officer F9828

Encl: As above



ISO 9001: 2008 / ISO 14001: 2004 CERTIFIED HOSPITAL

Old No.149, New No. 70, Luz Church Road, Mylapore, Chennai - 600 004. Ph: +91 44 - 42 938 938 | Fax: +91 44 - 2499 3282 | cmmhospitals@gmail.com | www.cmmh.in CIN: L85110TN1990PLC019545 | GSTIN: 33AAACD2694N1ZF (Formerly Known as Devaki Hospital Limited)



Paris shortly after landing on

a private jet late on Saturday

Azerbaijan.

- REUTERS

from

INTERNATIONAL 3

Durov, a 39-year-old billion-

aire cast as "Russia's Mark

Le Bourget airport outside

BIKAJI FOODS INTERNATIONAL LTD.

Registered Office: F/196-199, F/178, E/188, Bichhwal Industrial Area,

Bikaner, Rajasthan, India-334006 Corporate Office: Plot No. E-558-561, C-569-572, E-573-577, F-585-592,

Karni Extension, RIICO Industrial Area, Bikaner, Rajasthan, India - 334004 CIN: L15499RJ1995PLC010856 Email: cs@bikaji.com | Website: www.bikaji.com | Phone: 91-151-2250350

Zuckerberg", was arrested at

Detained founder has nothing to hide, says Telegram

NOTICE OF 29th ANNUAL GENERAL MEETING OF THE COMPANY

TO BE HELD THROUGH VIDEO CONFERENCING (VC)/

OTHER AUDIO-VISUAL MEANS (OAVM)

Notice is hereby given that the 29th Annual General Meeting ("AGM") of the Members of the Bikaji Foods International Ltd.

("Company") will be held on Wednesday, September 25, 2024 at 11:00 A.M. IST through Video Conferencing ("VC")/ Other Audio Visual Means ("OAVM"), in compliance with the applicable provisions of the Companies Act, 2013 ("Act") and rules

made thereunder, Securities and Exchange Board of India (Listing Obligations and Disclosure Requirements) Regulations,

2015, read with the General Circular Nos. 14/2020 dated April 8, 2020 and 17/2020 dated April 13, 2020, followed by General Circular No. 20/2020 dated May 5, 2020 and subsequent circulars issued in this regard, the latest being the Circular No.

09/2023 dated September 25, 2023 issued by the Ministry of Corporate Affairs (collectively referred to as the "MCA Circulars")

and the Circular No. SEBI/HO/CFD/CMD1/CIR/P/2020/79 dated May 12, 2020 and subsequent circulars issued in this regard,

the latest being the Circular No. SEBI/HO/CFD/CFD-PoD-2/P/CIR/2023/167 dated October 07, 2023 issued by the Securities

and Exchange Board of India (collectively referred to as the "SEBI Circulars") to transact the businesses, which will be

outlined in the Notice of AGM, without requiring physical presence of the Members at a common venue, for ensuring

Accessibility to Notice of AGM and Annual Report: In compliance with the above-mentioned regulatory requirements, the

Notice of the AGM and Annual Report of the Company for the financial year ended on March 31, 2024 will be sent, in due

course, through electronic means (i.e., by means of e-mail) to all the Members, whose e-mail addresses are registered with

the Company or with their respective Depository Participant(s) as on Friday, August 23, 2024. The Notice of AGM and Annual

Report will also be readily available on the website of the Company at www.bikaji.com, as well as on the websites of the Stock

Exchanges, where the shares of the Company are listed i.e., BSE Limited at www.bseindia.com and National Stock Exchange

of India Ltd. at www.nseindia.com and on the website of the Central Depository Services (India) Limited at

Manner of Casting Vote and Participation in the AGM: Members can join and participate in the AGM only through VC/ OAVM

facility. The complete instructions for accessing the AGM and manner of participation in remote e-voting or casting vote

through e-voting system during the AGM will be outlined in the Notice of AGM. Importantly, Members participating through VC/

Members, who have not registered their e-mail addresses can cast their vote through remote e-voting or e-voting system

Manner of registering and/or updating e-mail addresses to receive the Notice of 29th AGM, along with the Annual Report:

The Members holding shares in electronic form are kindly requested to register and/ or update their e-mail address

associated with their demat holdings, with their respective Depository Participant(s), for receiving all communications from

Additionally, Members holding shares in physical form and who have not yet registered or updated their e-mail address with

the Company may submit their request for registration of e-mail address, by submitting a duly filled and signed Form ISR-1

to M/s Link Intime India Private Limited, Registrar and Share Transfer Agent ("RTA") of the Company at

rnt.helpdesk@linkintime.co.in and the said form is available for download from the website of the Company at www.bikaji.com.

Final Dividend and Record Date: The Board of Directors, at their meeting held on Thursday, May 23, 2024, had recommended

a Final Dividend of ₹ 1.00 (Rupee One Only) per equity share i.e., 100% of face value of ₹ 1.00 (Rupee One Only) per equity share

for the financial year ended on March 31, 2024, subject to the approval of the shareholders at the ensuing AGM of the Company.

The record date for determining the entitlement of the equity shareholders for the purpose of payment of the final dividend for

The Final Dividend, once approved by the shareholders in the ensuing 29th AGM, will be disbursed electronically through

various online transfer modes, within statutory timelines to those shareholders, who have updated their bank account details.

Tax on Dividend: In compliance with the Income Tax Act, 1961, as amended by the Finance Act, 2020, the dividend paid or

distributed by the Company after April 01, 2020, shall be subject to taxable in the hands of the Members, accordingly, the

Company is obliged to deduct tax at source (TDS) from the amount of dividend to be paid to the shareholders, based on the

In this regard, a separate e-mail communication was sent to all the Shareholders on Monday, July 01, 2024, whose e-mail

address are registered with the Company/ Depositories, providing a detailed procedure to avail the applicable tax rate on

dividend to be paid to them and submission of the requisite information/ document to the RTA of the Company latest by

Updation of Know Your Client (KYC), including Bank Details for receiving Dividend: For Shareholders, who have not updated

their bank account details, no dividend warrants/ demand drafts/ cheques will be issued. To expedite or ensure prompt receipt

of Dividends, shareholders are requested to update their Know Your Client (KYC) details with their respective Depository

Participant(s) for shares held in dematerialized form and with the Company's RTA for shares held in physical form, thereby,

In the instance wherein, the Company is unable to pay-out the Dividend, through electronic means, to any Member, due to the

reasons, such as, non-registration of the Electronic Bank Mandate or other unforeseen circumstances or factors, the

Company will dispatch the Dividend Warrant or Demand Draft to the concerned shareholder, as soon as possible, unless,

All the communications, queries or assistance related to dividend disbursement, Shareholders are requested to communicate

Members are strongly advised to thoroughly review the Notice of AGM, paying particular attention to the detailed instructions

This communication is being issued in compliance with the applicable circulars, ensuring comprehensive information for the

facilitating direct disbursement of dividend amount into their designated bank accounts on the pay-out date.

directly through the M/s Link Intime India Private Limited, RTA of the Company at rnt.helpdesk@linkintime.co.in.

on participating in the AGM and manner of casting vote through remote e-voting or e-voting during the AGM.

otherwise stipulated by pertinent laws, regulations or directives issued by any competent authority.

OAVM facility shall be counted for the purpose of reckoning the quorum under Section 103 of the Act

during the AGM by following the procedure which will be outlined in the Notice of AGM.

the financial year ended on March 31, 2024 is Friday, June 14, 2024.

surd to hold an owner re-

sponsible for abuse of the

messaging and social media

platform, Telegram said.

🎒 वैक्त ऑग़ान बड़ीदा 🙆

Advertisement for engagement of "Retired Government Officials" as panel member for "Settlement Advisory Committee" (SAC) at Corporate Office Level for OTS.

Notice

Bank Of Baroda invites applications from retired Judge of any High Court/retired Government officials/Executives from Central/State Government/PSUs and Retired General Manager & above, of any Nationalised Bank. (Except Bank of Baroda) for engagement for Settlement Advisory Committee (SAC) at Corporate Office Leve for One Time Settlement (OTS) of NPA accounts.

Details of Posts and eligibility criteria are as under

Sr. Name of Post/Scale		No. of Post	Eligibility Criteria	
1	Chairperson of the Committee	1 (One)	Retired Judge of any High Court of India	
2	Other Members	3 (Three)	Retired IPS/IAS/DFS/PSU or Officials of the same cadre from Secretarial services of State Ministry; or Retire CBI Official in the rank of Superintendent of Police and above	
3	Banker	1 (One)	Retired General Manager and above of any Nationalised Bank.	

Careers Page on our Bank's website / refer URL- https://www.bankofbaroda.in/ current-opportunities/advertisement-for-engagement-of-retired-governmentofficials-as-panel-member

For detailed information of advertisement and terms & conditions, kindly refer our

Chief General Manager (SAMV) Bank of Baroda, BCC, Mumbai Place: Mumbai Date: 27.08.2024 CHENNAI MEENAKSHI MULTISPECIALITY HOSPITAL LIMITED

Fax:044-24993282;E-mail:cmmhospitals@gmail.com,Web:www.cmmh.in; CIN: L85110TN1990PLC019545

NOTICE Notice is hereby given that the 34th Annual General Meeting ("AGM") of the company will be held on Friday, 20th September 2024 at 14.30 hours (IST) through Video Conferencing/Other Audio Visual

The Ministry of Corporate Affairs vide its Circular No. 09/2023 dated September 25, 2023 read with

Regd.Office: New No.70 (Old No.149), Luz Church Road, Mylapore, Chennai- 600 004.Tel. No.044-42938938;

Circular No.10/2022 dated December 28, 2022, Circular No. 02/2022 dated May 05, 2022, Circular No. 21/2021 dated December 14, 2021, Circular No. 02/2021 dated January 13, 2021, Circular No. 20/2020 dated May 05, 2020, Circular No.14/2020 dated April 8, 2020 and Circular No.17/2020 dated April 13, 2020 allows conducting of Annual General Meeting of the Company through Video Conferencing (VC) or Other Audio Visual Means (OAVM) without the physical presence of the members for the meeting at a common venue till 30th September, 2024. In terms of the said Circulars and in compliance with the provisions of the Companies Act, 2013 and SEBI Circular No. SEBI/HO/CFD/CFD-PoD-2/P/CIR/2023/167 dated October 7, 2023, and relevant circulars of SEBI (Listing Obligations and Disclosures Requirements Regulations) 2015, the AGM of the Company is being held through VC / OAVM. Hence, Members can attend and participate in the AGM through VC / OAVM only.

In compliance with the aforesaid MCA Circulars and SEBI Circulars. Notice of the AGM along with the Annual Report 2023-24 is being sent only through electronic mode to those Members whose email addresses are registered with the Company/ Depositories. Members may note that the Notice and Annual Report 2023-24 has been uploaded on the Company's website www.cmmh.in/notices & announcements on the website of the Stock Exchange i.e. BSE Limited at www.bseindia.com and on the website of the CDSL (agency providing the VC/OVAM facility, Remote e-voting facility and e-voting system during the AGM) i.e. www.e-votingindia.com. The shareholders may also send request to the Company's contact e-mail ID:cmmhcosec@gmail.com to get the copy of Annual Report and for any

Members holding shares in physical form who have not registered their email addresses with the company/Depositories may obtain the Annual Report and log in password for E-Voting by providing (i) For Physical shareholders – please provide necessary details like Folio No., Name of shareholders,

scanned copy of the share certificate (front and back), PAN (self-attested scanned copy of PAN card), AADHAR (self- attested scanned copy of AADHAR card) by email to company at cmmhcosec@gmail.com or to Registrar and Share Transfer Agent at investor@cameoindia.com For Demat shareholders – please provide Demat account details (CDSL – 16 digit beneficiary ID or NSDL -16 digit DPID + CLID), Name, client master or copy of Consolidated Account Statement, PAN (self-attested scanned copy of PAN card), AADHAR (self-attested scanned copy of AADHAR

card) by email to company at cmmhcosec@gmail.com or to Registrar and Share Transfer Agent at The Register of Members and Share Transfer Books will remain closed from 14th September, 2024 to 20th September, 2024 (both days inclusive) for the purpose of Annual General Meeting. The company has fixed 13th September, 2024 as the cut-off date to determine the eligibility of the members to cast

their vote by electronic means and e-Voting during the 34th AGM scheduled to be held on Friday, 20th September 2024 through VC/OAVM Facility. Instructions for Voting through electronic means

In terms of Section 108 of the Companies Act, 2013 and Rule 20 of the Companies (Management & Administration) Rules, 2014 (as amended) read Regulation 44 of SEBI (Listing Obligations and Disclosures Requirements Regulations) 2015 and aforesaid MCA circulars, your Company will be providing remote e-voting facility to the members in respect of the business to be transacted at AGM and has arranged the facility for voting through electronic means through Central Depository Services

(a) Voting through electronic mode shall commence on 17th September, 2024 at 9.00 A.M. and will

Limited (CDSL) as the authorized e-voting agency.

end on 19th September, 2024 at 5.00 p.m. Voting through electronic mode shall not be allowed beyond 5.00 P.M. on 19th September, 2024 Any person who acquires shares of the Company and become a member of the company after the dispatch of Notice of Annual General Meeting and holding shares as on the cut-off date i.e. 13th September, 2024 may obtain the log in and password by following the procedures as mentioned in the Notice of the Annual General Meeting or by sending a request email to helpdesk.evoting@cdslindia.com or cmmhcosec@gmail.com. However, if a person is already registered with M/S. Central Depository Services India Limited(CDSL) for e-voting then existing

user id and password can be used for casting vote Member(s) can join and participate in the 34th Annual General Meeting and the manner of participation in the remote electronic voting or casting vote through e-voting system during the 34th AGM are provided in the Notice of the 34th AGM. Members participating through the VC/OAVM facility shall be counted for the purpose of reckoning the quorum under Section 103 of the Companies Act, 2013. The Notice of the 34th AGM and the Annual Report will also be available on the website of the Company i.e. www.cmmh.in and website of the BSE Limited

The members who have cast their votes through remote e-voting prior to the AGM may also attend /participate in the AGM through VC/OAVM but shall not be entitled to cast their votes again.

Those Members, who shall be present in the AGM through VC/OAVM facility and had not cast their votes on the Resolutions through remote e-voting and otherwise not barred from doing so, shall be eligible to vote through remote e-voting during the AGM.

In case of any queries Members may refer the instructions on e-voting contained in the Notice or refer the Frequently Asked Questions (FAQs) and user manual on the e-voting website of CDSL

to get further Clarifications relating to e-voting process, the Members may contact M/s Cameo Corporate Services Limited at investor@cameoindia.com - Tel:044-28460390-394. The Company has appointed Mr. T. Murugan, Practicing Company Secretary to act as the

Scrutinizer to scrutinize the voting and remote-voting process in a fair and transparent manner.

If a Member casts votes by both modes, then voting done through e-voting shall prevail and e-voting during the AGM shall be treated as invalid

The results of e-voting will be announced by the Company on its website www.cmmh.in and also to Stock Exchange www.bseindia.com The above information is being issued for the information and benefit of all the Members of the Company

and is in compliance with the MCA Circulars and the SEBI Circulars

For Chennai Meenakshi Multispeciality Hospital Limited (Sd/-) Bharatraj Panchal

Date: 27.08.2024 Place: Chennai

Company Secretary & Compliance Officer

0

NMDC Limited

Khanij Bhavan, 10-3-311/A, Castle Hills, Masab Tank, Hyderabad - 500 028. Corporate Identity Number (CIN): L13100TG1958GOI001674

CONVENING OF 66" ANNUAL GENERAL MEETING THROUGH VC/OAVM

NOTICE is hereby given that the 66th Annual General Meeting (AGM) of the members of the Company will be held on Tuesday, 24th September, 2024 at 11.30 A.M. through Video Conferencing ("VC")/Other Audio Visual Means ("OAVM") without physical presence of members at a common venue, in

compliance with applicable provisions of the Companies Act, 2013, Rules made thereunder and SEBI (Listing Obligations & Disclosure Requirements) Regulations, 2015 read with all applicable circulars issued by Ministry of Corporate Affairs (MCA) and SEBI, from time to time, to transact the businesses set out in the Notice of the said AGM

Members may note that in compliance with the aforementioned circulars, the Notice of 66th AGM and Annual Report for the financial year 2023-24 will be sent only by email to all the members of the Company whose email addresses are registered with the Company's Registrar and Transfer Agent ("RTA")/ Depository Participant(s). Further, the said documents will also be made available on the company's website i.e. www.nmdc.co.in and website of the Stock Exchanges i.e. www.nseindia.com and www.bseindia.com.

The detailed instructions for attending the AGM, remote e-voting for shareholders holding shares in dematerialized mode, physical mode and for those whose email IDs are not registered, will be provided in the Notice of AGM in due course. Shareholders will have an opportunity to join and participate in the 66th AGM through VC/OAVM facility only and cast their vote on the items of business as set forth in the Notice of AGM through remote e-voting prior to AGM and through electronic voting system during the AGM.

Members holding shares in physical mode and who have not registered/updated their e-mail IDs/mobile number/bank details for receiving dividends, are requested to update the same by sending an email at info@aarthiconsultants.com with a signed letter mentioning folio no., name of shareholder(s), address, mobile no., bank details, scanned copy of share certificate (front and back), self-attested copy of PAN and address proof etc. Further, Members who are holding shares in demat mode and have not registered/updated their e-Mail ID/mobile numbers/bank details are requested

to update the same with their respective Depository Participant. For NMDC Limited

HENNAI/KOCHI

A S Pardha Saradhi **Executive Director &** Place: Hyderabad Date: 26.08.2024 Company Secretary

Russia attacks Ukraine power infra with over

PAVEL DUROV, THE Russia-

born founder of Telegram

who was arrested in Paris,

has nothing to hide, it is ab-

Dear Member(s),

compliance and convenience.

www.evotingindia.com.

the Company electronically.

rates prescribed, at the time of payment.

benefit of all the Members of the Company.

Saturday, July 20, 2024.

Place: Bikaner

(for immovable property)

Date: August 26, 2024

BIKAJI



missile strike in the village of Novohupalivka in Zaporizhzhia region on Monday

PAVEL POLITYUK, TOM **BALMFORTH & YULIIA DYSA** Kyiv, August 26

RUSSIA LAUNCHED ABOUT 200 missiles and drones at Ukraine on Monday, killing five people and striking energy facilities nationwide, Kyiv said, while neighbouring NATO member Poland reported a drone had probably entered its airspace.

ply outages were reported in many areas, including parts of Kyiv, as officials said the attack 2-1/2 years into Russia's full-scale invasion — targeted power or other critical infrastructure in at least 10 regions.

Power cuts and water sup-

Russia dramatically stepped up its strikes on the Ukrainian power grid in March in what Kyiv has said looked like a concerted effort to degrade the system ahead of next winter when people need electricity and heating most. Monday's missile and drone

salvo was Russia's most intense in weeks, coming as Ukraine is claiming new ground in a major cross-border incursion into Russia's southern Kursk region while Russian forces steadily inch forward in Ukraine's east, closing in on the transport hub of Pokrovsk."It was one of the biggest combined strikes. More than a hundred missiles of various types and about a hundred Shahed drones. And like most previous Russian strikes, this one is just as sneaky, targeting

critical civilian infrastructure," President Volodymyr Zelenskiy

Poland said an "object" had entered its airspace, that it may have landed on Polish territory and that searches were underway."Most likely it was a drone and we assume so, because the trajectory of the flight and the speed indicate that it was definitely not a missile," Jacek Goryszewski, spokesperson for the Polish army's operational command said.

According to Prime Minister Denys Shmyhal, 15 Ukrainian regions sustained damage from the missile and drone barrage. Zelenskiy said the energy sector had suffered "a lot of damage".

Top Kyiv officials urged its Western allies and arms suppliers to allow long-range strikes into Russia. Zelenskiy also redoubled his call on allies such as Poland to join Ukraine in shooting down missiles and drones over Ukrainian airspace.

Ukraine had no powerful long-range weapons at the start of the invasion, but has since developed many models of long-range attack drone and used them to hit targets deep inside Russia, ranging from oil refineries to military airfields.

Over the weekend, Zelenskiy said Ukraine had developed a new"drone missile" that had been used to attack Russia and was more powerful and faster than other hardware in Kyiv's arsenal. —REUTERS

Militant attacks in Balochistan leave 70 dead

AT LEAST 73 people were killed in Pakistan's province of Balochistan when separatist militants attacked police stations, railway lines and highways and security forces launched retaliatory operations, officials said on Monday.

The assaults were the most widespread in years by ethnic militants fighting a decadeslong insurgency to win secession of the resource-rich southwestern province, home to major China-led projects such as a port and a gold and copper mine. "These attacks are a well thought-out plan to create anarchy in Pakistan," interior minister Mohsin

Nagvi said. Pakistan's military said 14 soldiers and police and 21 militants were killed in fighting

H

HINDUJA

APPENDIX IV

HOUSING FINANCE

Date: 27-08-2024, Place: Hyderabad

after the largest of the attacks, which targeted buses and trucks on a major highway.

Balochistan's chief minister said 38 civilians were also killed.Local officials said 23 of them were killed in the roadside attack after armed men checked passengers'IDs before shooting many of them and torching vehicles.

Rail traffic with Quettawas suspended following blasts on a rail bridge linking the provincial capital to the rest of Pakistan. Militants also struck a rail link to neighbouring Iran, railways official Muhammad Kashif said.

Police said they had found six as yet unidentified bodies near the site of the attack on the railway bridge.

-REUTERS

A. K. CAPITAL SERVICES LIMITED

Membership No.: ACS 33135

For BIKAJI FOODS INTERNATIONAL LIMITED

Head - Legal and Company Secretary

BUILDING BONDS

Floor, Windsor, Off CST Road, Kalina, Santacruz (East), Mumbai - 400098 CIN: L74899MH1993PLC274881 | Website: www.akgroup.co.in | Tel: + 91-22-67546500 | E-mail: compliance@akgroup.co.in

Sd/-

Rahul Joshi

NOTICE OF THE 31⁶⁷ ANNUAL GENERAL MEETING (AGM)

NOTICE is hereby given that the 31" AGM of the Members of A. K. Capital Services Limited ('the Company') will be held on Saturday, September 21, 2024 at 9.00 a.m. (IST) through two-way Video Conferencing ("VC") facility or Other Audio-Visual Means ("OAVM"), to transact the business as set forth in the notice convening the meeting ("Notice"), in compliance with applicable provisions of the Companies Act, 2013 and General Circular No. 14/2020 dated April 8, 2020 and Circular No. 17/2020 dated April 13, 2020 and various subsequent Circulars latest being General Circular No. 09/2023 dated September 25, 2023 issued by the MCA (collectively referred to as "MCA Circulars") and SEBI Circular No. SEBI/HO/ CFD/ CMD1/ CIR/P/2020/79 dated May 12, 2020. Circular No. SEBI/HO/CFD/CMD2/CIR/P/2021/11 dated January 15, 2021, Circular No. SEBI/HO/ CFD/CMD2/CIR/P/2022/62 dated May 13, 2022, Circular No. SEBI/HO/CFD/PoD-2/P/CIR/2023/4 dated January 05, 2023, Circular No. SEBI/HO/CFD/PoD-2/P/CIR/2023/167 dated October 7, 2023, without the physical presence of the Members at a common venue. The venue of the AGM shall be deemed to be the Registered Office of the Company at 603, 6th Floor, Windsor, Off CST Road, Kalina, Santacruz (East),

The Notice of 31" AGM along with the Annual Report of the Company for the financial year 2023-24 along with login details for joining the 31" AGM through VC or OAVM will be sent to those Members whose email addresses are registered with the Company's RTA and the same will also be available on the Company's website www.akgroup.co.in and website of BSE at www.bseindia.com along with website of RTA at https://instavote.linkintime.co.in. The requirements of sending physical copy of the Notice of the AGM and Annual Report to the Members have been dispensed with vide MCA Circular and SEBI Circular

III. Manner of registering/updating email addresses:

For those members who have not yet registered their email address with the Company or with their respective Depository Participant. can register the same in the following manner:

In case, you are holding shares in demat form and you have not registered your email id with the Depository Participant, you are requested to register your email id with the Depository Participant.

ii. In case, you are holding shares in physical form and you have not registered your email id, you are requested to fill the "Email. Registration Form" and send scan copy of the signed form along with requisite documents by email to the Company at

akcslagm@akgroup.co.in. The email registration form is available at our website www.akgroup.co.in IV. The Company has facilitated the Members to participate at the AGM through VC or OAVM facility provided by Link Intime India Private Limited, Registrar and Share Transfer Agent ("RTA") of the Company, further the Company is providing remote e-voting facility ("remale e-voting") to all its members to cast their vote on all resolutions set out in the Notice of 31" AGM. Additionally, the Company is providing the facility of voting through e-voting system during the AGM ("e-voting"). The detailed procedures and instructions for

casting votes through remote e-voting or e-voting during the AGM for all the members (including the members holdings shares in physical form/whose email addresses are not registered with the Depository Participants/Company/RTA) are stated in the Notice of the 31" AGM of the Company. V. Manner of registering mandate for receiving Dividend:

Members are requested to register/update their complete bank details:

With their Depository Participant(s) with whom they maintain their demat accounts, if shares are held in dematerialised mode, by submitting forms and documents as may be required by the Depository Participants(s) and

With Link Intime India Private Limited, RTA of the Company by submitting duly filled and signed Form ISR-1 along with requisite

For A. K. Capital Services Limited A. K. Mittal

Managing Director

Hinduja Housing Finanace Limited

Corporate office at 167-169, 2ND Floor, Little Mount, Saidapet, Chennai – 600 015, Tamil Nadu, India Regional Office at Hinduja Housing Finance Limited, 2nd Floor, T19 Towers, Karbala Maidan, Ranigunj, Secunderabad, Hyderabad-Telangana-500003 www.hindujahousingfinanace.com

Whereas, the undersigned being the Authorized Officer of Hinduja Housing Finance Limited (HHFL) under the Securitization and Reconstruction of Financial Assets and Enforcement of Security Interest Act 2002 and in exercise of powers conferred under section 13(12) read with Rule 3 of the Security Interest (Enforcement) Rules 2002, Demand Notice(s) issued by the Authorized Officer of the company to the Borrower(s) / Guarantor(s) mentioned herein below to repay the amount mentioned in the notice within 60 days from the date of receipt of the said notice. The borrower having failed to repay the amount notice is hereby given to the Borrower(s) / Guarantor(s) and the public in general that the undersigned has taken possession of the property described herein below in exercise of powers conferred on him under Sub-Section (4) of the Section 13 of the said Act read with Rule 8 of the Security Interest Enforcement rules, 2002. The borrower's attention is invited to provisions of sub —section (8) of section 13 of the Act, in respect of time available, to redeem the secured assets. The borrower in particular and the public in general are hereby cautioned not to deal with the property and any dealings with

POSSESSION NOTICE

Sr. No	Name of the Borrower/ Co-Borrower/Guarantor/LAN	Demand Notice Date and Amount	Date of Possession
	1. Mrs. THOTA DHARANIBorrower, 2. Mr. ASHOK KUMARCo-Borrower	19/04/2024	
	Also at - Plot No.31,32,33,34,1st Floor, SLNS Residency, Janapriya Colony Saroornagar, Hyderabad,	& Rs.29,05,456/- (Rupees	
	Telangana - 500035. And Also, Mr. THOTA DHARANI &Mr. ASHOK KUMAR #Flat No. 406, 4th Floor "ASN	Twenty Nine Lakhs five	24/08/2024
	SERENITY" Apartment, Bidarahalli Grama Panchyath Katha No. 628/112/3, KITHAGANUR VILLAGE,		
	Bidarahalli Hobli,Bengalore East Taluk, Karnataka – 560049. LAN: AP/HDB/GCBL/A000000022	Fifty Six Only)	

Description of Secured Asset (Immovable Property): - All that piece and parcel of Flat bearing No.406, in the 4th floor of Apartment Building Known as "ASN SERENITY" measuring 1252 Sq. feet saleable area consisting of 2 BR along with 1 Car parking Space together with 513 rg.feet undivided share of the land carved out of Converted Sy No.112/3 present Bidarahalli Grama Panchyath Katha No.6628/112/3, Converted for non-agricultural residential purpose vide conversion order No.ALN(PUB.B)SR:55/2010-11,dated 15.02.2011, situated at (THAGANUR VILLAGE, Bidarahalli Hobli, Bangalore East Taluk,toatally measuring about 1 Acre 1 Gunta & bounded on the BOUNDARIES : EAST: Flat No. 405, WEST: Common Area, NORTH: Corridor, SOUTH: Common Area

Sd/- Authorised Officer, Hinduja Housing Finance Ltd.

Date: August 26, 2024

supporting documents. If shares are held in physical mode.

financialexp.epapr.in

தி.மு.க. – பாஜ.க. கள்ள உறவை எடுத்துரைத்த எடப்பாடி மீது நெருப்பை கக்கும் அரைவேக்காடு அண்ணாமலை

ஆா்.பி.உதயகுமாா் எம்.எல்.ஏ. கண்டனம்

சென்னை, ஆக. 27– தி.மு.க. பாஜ.க. கள்ள எடுத்துரைத்த எடப்பாடி உறவை கக்குகிறார் நெருப்பை அரைவேக்காடு அண்ணாமலை என ஆர்.பி.உதயகுமார் எம்.எல்.ஏ. கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

சட்டமன்ற அண்ணா தி.மு.க. துணைத் தலைவரும், பேரவை செயலாளருமான ஆர்.பி. உதயகுமார் அறிக்கையில்

போக்கில் மனம்போன பிதற்றித் திரியும் அண்ணாமலை பா.ஜ.க. தலைவரானவுடன், கட்சிக்கு வைக்கமாட்டேன் என்றும், செலவு செலவகளை தானே பார்த்துக்கொள்வேன் என்றும் வீர பேசினார். மாதந்தோறும் குடும்ப செலவுகளையும், தனது வாடகையையும், வீட்டு காருக்கான பெட்ரோலையும், உதவியாளர்கள் மற்றும் தனது பாது காவலர்களுக்கான சம்பளத்தையும் நண்பர்கள் தருவதாக அண்ணாமலை கூறினார். எந்தவித பிரதிபலனும் இந்த போஷிக்கக்கூடிய மகானுபாவரை நண்பர்களின் பெயர்களை

நின்ற மர்மம்

பொறுப்பேற்றவுடன் ரெட் ஜெயன்ட், ஸ்கொயர் நிறுவனங்கள் மீது சோகனைகள். மணல் விசாரணை, 2019 நாடாளுமன்றத் போது தேர்தலின் தொகுதியில் பிடிபட்ட திருவண்ணாமாலையில் ஆளுங்கட்சியினரின் நிறுவனங்களில் நடத்தப்பட்ட சோதனைகள் மற்றும் சட்டவிரோத பணப் பரிமாற்றம் திடீரென்று பாதியில் நின்ற மர்மம் என்ன? அண்ணாமலை ரிலீஸ் செய்த திமுக பைல்ஸ் என்னவாயிற்று?

பி.டி.ஆர்.தியாகராஜன்பெயரில், அவர் பேசியதாக வெளியிட்ட ஆடியோவும், ளையடித்த 30 ஆயிரம் ரூபாயை என்ன செய்வது தெரியாமல் முதலமைச்சரின் மகனும், மருமகனும் தவிப்பதாக அண்ணாமலை கூறிய குற்றச்சாட்டு இதுபோல் பல விசாரணைகள் தற்போது சைலன்ட் மோடுக்கு மாறியதன் மர்மம் என்ன?

ஸ்டாலின் துணை முதலமைச்சராக இருந்தபோது மெட்ரோ இரயில் ஒப்பந்ததாரர்களிடமிருந்து கோடி ரூபாய் கையூட்டுப் பெற்றதாக அண்ணாமலை தெரிவித்த குற்றச்சாட்டு என்னவாயிற்று?

வடிகட்டிய பொய்

2024 நாடாளுமன்றப் பொதுத் தேர்தலின் போது, பா.ஜ.க. ஓட்டுக்கு காசு கொடுக்காது என்று மேடைக்கு மேடை முழங்கிய அண்ணாமலை உள்ளிட்ட பா.ஜ.க. வேட்பாளர்கள் தேர்தலின்போது செலவிட்ட சென்னை காவல் பணத்திற்கும், துறையிடம் பிடிபட்ட ரூ. 4 கோடி வழக்கிற்கும் தற்போது அண்ணாமலை என்ன விளக்கம் கூறுவார்?

2019ஆம் ஆண்டு நாடாளுமன்றப் பொதுத் தேர்தலின் போது பிரதமர் மோடி, எங்கள் கழகப் பொதுச் செயலாளரை மனுத் தாக்கல் செய்ய அழைத்ததாகவும், அண்ணன் எடப்பாடியார் மறுத்ததாகவும், இதனால் மானமுள்ள அண்ணாமலை கூட்டணிக் கட்சித் *தலைவராக* எங்கள் அண்ணன் எடப்பாடியாரை ஏற்றுக்கொள்ளவில்லை என்று தார்ப்பாயில் வடிகட்டிய பொய்யைக் கூறியுள்ளார். 2019ல் இந்த நாலாந்தரப் எங்கிருந்தார்? பேர்வழி இவர் எப்போது அரசியலுக்கு வந்தார்? இவர் பாரதிய ஜனதா கட்சியில் 2020 ஆக்ஸ்ட் மாதம்தான் ஆம் ஆண்டு இணைந்தார்.

நாடு மேலும், 2021 தமிழ் பொதுத் தேர்தல் சட்டமன்றப் பரப்புரையின் போது, எங்கள் பொதுச் செயலாளரின் கமகப் பின்னே கைகூப்பி நின்றதும், அரவக்குறிச்சி தொகுதியில் பிரதமர் மோடியின் பெயரை சுவர் விளம்பரங்களில் அழித்ததும், ஊடகங்களில் இன்றளவும் வந்து கொண்டிருக்கின்றன. அதுமட்டுமல்லாமல், 2022ம் ஆண்டு கூட்டத்தில் அண்ணாமலை **愛**仍

பொற்கால ஆட்சி

''அண்ணன் எடப்பாடியார் நான் இரண்டு விதமாகப் பார்க்கிறேன். அரசியல்வாதியாக, இன்னொன்று காவல் நான் ஒரு பொறுப்பிலே ஒரு முதலமைச்சராக ஒருவர் எப்படி இருக்க வேண்டும் அதிகாரிகள் கனவ அவருடைய

பொற்கால ஆட்சி என்றுதான் நான் சொல்வேன். இப்போது தமிழக மக்கள் எங்கே சென்றாலும் கூட இந்த வார்த்தை அதிகமாக பயன்படுத்தும் வார்த்தை. அந்த ஆட்சி இல்லையே! அப்படிப்பட்ட மனிதர் முதலமைச்சராக இல்லையே! அப்படிப்பட்ட மாமனிதர் அவருக்கு அருகிலே அமர்ந்திருப்பது பாரதிய ஜனதா கட்சிக்கு ஒரு பெருமை; எனக்கும் பெருமை கருதுகிறேன்.''

இதுபோல் அண்ணாமலை பேசிய பல உண்மைகள் ஒளி நாடா வடிவில் இன்றும் சடிழக ஊடகங்களில் நேரமிருந்தால் ഖருவதை பார்த்து கேட்க அண்ணாமலை வலியுறுத்துகிறேன். அண்ணாமலை அருகிலேயே இருந்த திருச்சி சூர்யா, 2024 நாடாளுமன்றத் தேர்தலின்போது மாபியாக்களிடம் இருந்து ரூ. 200 கோடியை வாங்கியபோது உடனிருந்ததாகவும், எனக்கு மட்டும் கொடுத்தால் பத்தாது, மத்திய இணை அமைச்சராக உள்ள முருகனுக்கும் சொல்லி உரு. கொடுங்கள் ரூ. 100 கோடி கொடுத்ததையும் நான் அறிவேன் என்று பொதுவெளியில் சூர்யா சமூக ஊடகங்களில் கூறியுள்ளார்.

குற்றச்சாட்டுகள் சூர்யாவின் உள்நோக்கத்துடன் இருந்திருந்தால் அண்ணாமலை ஏன் அவர் ரீதியான நடவடிக்கை எடுக்கவில்லை? எங்கள் பொதுச் செயலாளரைப் பற்றி கடந்த சில ஆண்டுகளாக திமுகவினர் கக்கி வந்த விஷத்தை, அவர்களின் புது கொள்ளைக் கூட்டாளி அண்ணாமலை மீண்டும் வாயில் போட்டு விழுங்கி எடுத்திருக்கிறார். வாந்தி தி.மு.க. தேர்தலில், அண்ணா நான்காவது இடம்கூட கிடைக்காது என்று அண்ணாமலை சாபமிடுகிறார். 2024 பாராளுமன்றத் தேர்தலுக்குப்பின் இயக்கம் இந்த வேறு ஒருவர் கைக்குப் போய்விடும் என்று ஆரூடம் சொன்ன அதிமேதாவி

2026

அதிமேதாவி

தகுதியை அண்ணா தி.மு.க. மக்கள் தீர்மானிப்பார்கள். இந்தக் வேடதாரியின் பொய்க்கால் மக்கள் முடிவு ஆட்டத்திற்கும் கட்டுவார்கள். அண்ணாமலையின் பருப்பு இந்த தண்ணீரில் வேகாது எச்சரிக்கையுடன் தெரிவித்துக்கொள்கிறேன்.

இந்த அண்ணாமலை. 2026

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

பெயர் மாற்றம்

GOPALAKRISHNA, தந்தை பெயர் KAVALA JANAKAIAH, JAHNAVI DAGA, D/O Pramod தேதி: 16.03.1969, நெ.295 Kumar Daga, aged 22 years, permanently residing at 1572, Karthikeyan Apartments, 13th Main ா ஸ்வ ரன் தெரு, பம்மடுகுளம், Road, 'J' Block, Annanagar West, Chennai- 600 040. intend having

my enrolment as an advocate moved before the Bar Council of Tamil Nadu, bar council buildings High Court campus Chennai-104 Those who have any valid objections may, notify the same to the Bar Council within 10 days.

After ten days of the Publication and within thereafter S RAMASUBBU, Subbiah, Aged 66 years Permanently residing flats, Veerasamy str Sakkam Chennai Noor Veerass Chennai -Nungambakkam, Chennai -600034. intend having my enrolment as an advocate moved Nadu, bar council buildings, High Court campus Chennai-104.

JAHNAVI DAGA

ENROLLMENT NOTICE

After ten days of the Publication of this notice and within

Those who have any valid objections may, notify the same to the Bar Council within 10 days. S RAMASUBBU

After ten days of the Publication this notice and within ee months thereafter thereafter VIJAYA KUMAR B. B Venugopal Resident of 39 /18 Eswara Doss Street, Triplicane Chennai 600 005, intend having my enrolment as an advocate moved before the Bar Council of Tamil Nadu, bar council buildings, High Court campus Chennai-104. Those who have any valid objections may, notify the same to the Bar Council within 10 days VIJAYA KUMAR B

After ten days of the Publication this notice and within , HEMANTH KUMAR T S/C L Thangadurai Resident of 569 CTH Road, Pattabiram, Chennai-600 072. intend having my moved before the Bar counci of tamilnadu and Puducherry bar council buildings, highcourt campus, Chennai 600 104, Those who have any valid objections may notify same to the bar council within 10 days.

HEMANTH KUMAR T

After ten days of the Publication months S, this notice and within thereafte KISHORE A Sampath, 32 New Indira Nager, Thirunindravur - Thiruvallur Tami Nadu- 602024 intend having moved before the Bar council of tamilnadu and Puducherry, bar council buildings, highcount campus, Chennai 600 104, Those who have any valid objections may notify same to the bar council within 10 days.

KISHORE S

After ten days of the Publication notice and within months thereafter three months thereafter I, KAMAL M, S/o Murali M resident Muthumarriyammar 54 Punnappakkan Ikkadu Post, Thiruvallur -602021 intent having my enrollment an advocate moved before the of tamilnadu puducherry, Bar council buildings campus, Chenna 600104, those who have any valid objections may notify same to the Bar council within 10 days

KAMAL M

*** *** *** After ten days of the Publication this notice and within ee months thereafter thereafter MANIKANDAN. V. P. VENKATESAN, aged abou 32 years, residing at No.2E Muthuramalingam Street, Thiruvalluvar Perungudi, Chennai – 600 096. intend having my enrolment as moved before the Bar Council of Tamil Nadu, bar council buildings, High Court council buildings, Hi campus Chennai-104.

Those who have any valid objections may, notify the same to the Bar Council within 10 days. MANIKANDAN. V

பெயர் மாற்றம்

நான், Hari Kumar.A பிறந்த தேதி: 01-09-1991, எண்.9, ஜிஎஃப், சிடார் பார்க், 4வது மெயின் ரோடு எக்ஸ்டன்ஜன், கோட்டூர் கார்டன்ஸ் கோட்டூர்யூம், சென்னை-600085. சென்னை மாவட்டம், தமிழ்நாடு மாநிலம் என்ற முகவரியில் வசிக்கம் நான் குனிமேல்

> Hari Kumar Nair என்று அழைக்கப்படுக்றேன்.

> > - Hari Kumar.A

பெயர் மாற்றம்

தெரு, வாரம்பனூர் -606302. என்ற முகவரியில் பசிக்கும் நான் இனி SANJAY GANESAN என்று

அழைக்கப் படுகிறேன். SANJAY GANASEN

பிறந்த தேதி: 05.06.1977, நெ.82B தெரு. வாரம்பனூர் வடக்கு _{டேலூர்} மாவட்டம், தமிழ்நாடு -606302, என்ற முகவரியில் **பசிக்கும்**

பெயர் மாற்றம்

RAJESWARI, கணவர் JAYAKUMAR, Those who have any valid

RAJESWARI

என்ற முகவரியில் K.J.GOPALAKRISHNAN என்று

GOPALAKRISHNA

பெயர் மாற்றம் STELLA, தந்தை பெயர்: Sellappa

பிறந்த தேதி: 22.05.2000, தெ.9/4

வஉசி, நகர் P, திட்டச்சேரி, பின்கோடு— 609305 நாகப்பட்டினம் மாவட்டம், தமிழ்நாடு என்ற முகவரியில் 16/39 நான் இனி SARAH என்ற street அழைக்கப்படுகிறேன்.

பெயர் மாற்றம் GUNARAJRAJ RAVI KUMAR,

பெயர்: M.GUNARAJ பிறந்த தேதி: 26.09.1967 நெ.688A, 17வது தெரு, சாஸ்த்திர் நகர், சர்மா நகர், -600 039. என்ற முகவரியில் G .RAVI KUMAR அழைக்கப்படுகிறேன்.

GUNARAJRAJ RAVI KUMAR

பெயர் மாற்றம் AMEER BASHA SHAINA BEE கணவர் பெயர். Mohammed Yusuf Basha, பிறந்த தேதி: 20.07.1998 நெ.97, யாதவர் தெரு, மாமண்டூர். Ocheri, ராணிப்பேட்டை மாவட்டம் என்ற முகவரியில்

வசிக்கும் நான் இனி MOHAMMED YUSUF BASHA ZAINAB

அழைக்கப்படுகிறேன். AMEER BASHA SHAINA BEE

பெயர் மாற்றம் Old Surname: RAJEEVAN, Old Given name: BINDU, பெயர்: Rajeev, பிற பிறந்த தேதி 29.05.1973, நெ.102, 5வது தெரு. கந்தசாயி நகர், பாலவாக்கம், சென்னை என்ற முகவரியில் ன் இனி New

வசிக்கும் நான் இனி New Surname:MYTHILI GOVINDAN New Given name: BINDU என்று அழைக்கப்படுகிறேன்.

Old Surname:RAJEEVAN, Old Given name: BINDU

பெயர் மாற்றம்

D AMANULLAH MOHAMED ED, தந்தை Mohammed பெயர்: Peer Mohammed, பிறந்த தேதி: 14.06.1963, நெ.55/3 வசிக்கும் நான் இனி MOHAMMED AMANULLAH PEER MOHAMMED

MOHAMED AMANULLAH

PEER MOHAMED பெயா மாற்றம்

Old Given name: Chandra Sekaar Old Surname: Shanmugam பர Sumame: Shammugam தந்தை பெயர்: Shammugam பிறந்த தேதி: 20.08.1970. நெ.23, பாணக்கார 1வது தெரு, ஆம்பூர், ஆம்பூர் அஞ்சல், ஆம்பூர் காலுக்கா க் மாவட்டம், திருப்பத்தார், தமிழ்நாடு –635802. என்ற முகவரியில்

Sekaar, Old Surname Shanmugar

பெயர் மாற்றம்

Given name: NAMITHA BALACHANDRAIAH Surname: SHRINGARI, பிறந்த தேதி: 10.05.1979, C3, DEV Apartment த்து: 1000-1979, 77, கலாஷேத்ரா ரோடு, திருவான்மியூர் சென்னை— 600 041, என்ற முகவரியில் வசிக்கும் நான் இனி New Given Name: NAMITHA SHRINGARI New Sur name: BALACHANDRIAH என்று

Old Given name: NAMITHA BALACHANDRAIAH, Old

Sumame: SHRINGARI பெயர் மாற்றம்

Old Given name: SWEATHA, Old Surname: CHANDRASEKAAR

பிறந்த தேதி: 10.07.2002. நெ.23. பர்ணக்கார 1வது தெரு. ஆம்பூர் காலுக்கா 8 மாவட்டம், திருப்பத்தூர், தமிழ்நாடு -055902 ஊ்ற முவைநிலை வசிக்கும் நான் இவ New Given name: SWEATHA New Sur name: CHANDRASEKARAN என்று அழைக்கப்படுகிறேன்.

Old Given name: SWEATHA, Old Surname: CHANDRASEKAAR

பெயர் மாற்றம்

Old Given name: MEENAKUMAR Old Surname: SUNDARARAJAN பிறந்த கேதி:04.10.1972. பிளாட் நெ.14. கதவு நெ.29. 1வது மெயில் ரோடு, சங்கர் நகர், பம்மல் நேர். அத்து நெற்ற இத்து நிற்ற இத்து நிற்ற இத்து நிற்ற இத்து அழைக்கப்படுகிறேன்.

Old Given name; MEENAKUMARI Old Sumame: SUNDARARAJAN

ENROLMENT NOTICE

After ten days of the publication of this notice and within three months thereafter I, PAVITHRA.R D/o. E.Ramesh, aged 21 years, permanently residing at No.4,Old Colony, Orikkai, Kanchipuran Kanchipuram District Tamil Nadu 631502. Intend having moved before the Bar Council of Tamilnadu.Bar Council Buildings. High Court Campus, Chennai

Those who have any valid objections may, notify the same to the Bar Council within 10 days. PAVITHRA.R

ENROLMENT NOTICE After ten days of the publication

of this notice and within three months thereafter I, JANANI.N months thereafter I, JANANI.N. D/o. S.Natarajan, aged 22 years, permanently residing at 107. Old Michen Street, Vadamathimangalam (Village And Post), Polur Taluk , Tiruvannamalai District, Tamil Nadu 606907. Intend having my enrollment as an Advocate moved before the Bar Council of Tamilnadu.Bar Council Buildings. High Court Campus, Chennai 104.

objections may, notify the same to the Bar Council within 10 days. JANANI.N

ஸ்வேதா என்ஜினீயரிங் லிமிடெட்

CIN No: U27209TN1986PLC013787

r. 123—131, டாஸ் இண்டஸ்ட்ரியல் எஸ்டேட், மகாதமா காந்தி ரோடு. அம்பத்தூர், சென்னை—600 098, தமிழ்நாடு, இந்தியா Phone:044-46890912 E-Mail: info@swethaeng.co

38வது வருடாந்திரபொதுக்கூட்ட அறிவிப்பு மற்றும் தொலைதூர மின்னணு வாக்குப்பதிவு தகவல் மற்றும் புத்தகம் மூடல் அறிவிப்பு

கம்பெளிகள் சட்டம் 2013ன் பொருந்தக்கூடிய விதிகள் மற்றும் ஆதன் கீழ் உருவாக்கப்பட்ட விதிகள், செக்பூசிட்டிஸ் அன்ட் எக்சேஞ்ச் போர்டு ஆப் இந்தியாவின் (பட்டியல் கடமைகள் மற்றும் வெளிப்படுத்தல் தேவைகள்) விதிமுறைகள், 2015 ("செப் பட்டியல் விதிமுறைகள்" மற்றும் கார்ப்படேட் விவகாரங்கள் துறை அமைச்சுத்திகால், வெளியிடப்பட்ட கானொள் காட்சி (VC) அல்லது பிற ஆடியோ காட்சி வழிமுறைகள் (OAVM) மூலம் வருடாந்திர பொது கூட்டத்தை நடத்துவது தொடாபான பொது சுற்றறிக்கைகள் மற்றும் செக்முரிட்டிஸ் அன்ட கக்ஸ்சேஞ்ச் போடு ஆப் இந்தியாவினால் (SEBI), ("சம்பந்தப்பட்ட சுற்றறிக்கைகள்" அவ்வப்போது வெளியீடப்படும் சுற்றறிக்கைகள் ஆகியவற்றுக்கு இனங்க, நிறுவனத்தின் வருடாந்திர பொதுக் கூட்டத்தை கூட்டுவதற்கண் அறிவிப்பில் குறிப்பிட்டுள்ள வணிகத்தை பரிவரத்தனை செய்ய ஸ்வேதா என்ஜினீயரிங் லிமிடெட்டின் ('நிறுவனம்') 38வது வருடாந்திர பொதுக் கூட்டம் ('AGM') காணொளி காட்சி('VC')'பிற ஆடியோ காட்சி முறையில் ('OAVM') ஒலம் திங்கட்கிழமை, செப்டம்பர் 16, 2024 அன்று காலை 11.00 மணிக்கு இந்திய நோப்படி தடைபெறும் என்று இதன் மூலம் அறிவிக்கப்படுகிறது. உறுப்பிகள்கள் https://www.evoting.cdsi.com/ல் VC/OAVM மூலம் வருடாந்திர பொதுக் கூட்டத்தில் கலந்து கௌள்ள முடியும் VC/OAVM வசதி மூலம் கூட்டத்தில் பங்கோற்கும் உறுப்பிகள்கள். சட்டத்தின் பிளிவு 103ன் கீழ் குறைந்தபட்ச பங்கேற்பை கணக்கிடும் நோக்கத்திற்காக கணக்கிடப்படுவார்கள்.

நிறுவரங்கள் சட்டம், 2013ன் விதிகள் மற்றும் தொடர்படைய சுற்றறிக்கைகள் தது பெறும் இது இணங்க வருடாந்திர பொதுக் கூட்ட அறிவிப்பு மற்றும் 2023-24ம் நிதி ஆண்டிற்கரை வருடாந்திர பொதுக் கூட்ட அறிவிப்பு மற்றும் 2023-24ம் நிதி ஆண்டிற்கரை வருடாந்திர அறிக்கை ஆசியவை, நிறுவனம்/பெபாசிட்டரி பங்கேற்பாளாகளுடன் மின்னஞ்சல் முகவிரிகளை பதிவு செய்துள்ள அனைத்து உறுப்பினர்களுக்கும் மின்னஞ்சல் மூலம் மட்டுமே அனுப்பப்பட்டுள்ளது. மேற்கூறிய வணங்கள், https://www.swethaeng.com/ என்ற நிறுவனத்தின் இணையதளத்திலும். என்னு வாக்களிப்பு வசதியை வழங்கும் சென்ட்ரல் டெபாசிட்டரி சாவீசஸ் லிமிடெட் ISL) இணையதளம் https://www.evoting.odel.comஇம் கிடைக்கும்.

(CDSL) இணையதனம் https://www.evoting.ordio.ormgub கிடைக்கும்.
நிறுவனங்கள் சட்டம், 2013 (சட்டம்)ன் விதிகள், பிரிவு 108 மற்றும் நிறுவனங்களின் விதிகள், 2014ன் விதி 20 (மேலாண்மை மற்றும் நிர்வாகம்), திருத்தப்பட்டது, மற்றும் பட்டியல் ஒழுங்குமுறைகளின் 44வது ஒழுங்குமுறை ஆகியவற்றுக்கு இணங்க, வருடாந்திர பொதுக் கூட்ட அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளபடி ஒவ்வொரு அலுவல் மீதும் தங்கள் வாக்குகளை மின்னணு முறையில் பதிவு செய்ததற்காக, செப்டம்பர் 09, 2024 (கட்ஆஃப் தேதி) இன் படி, காகித வடிவில் அல்லது மின்னணு வடிவில் பங்குகளை வைத்திருக்கும் பங்குதனராகளுக்கு மின்னணு முறையில் வாக்களிக்கும் வசதியை நிறுவனம்CDSL மூலம் வழங்குகிறது. உறுப்பினாகளின் வாக்களிக்கும் உரிமையானது, கட்ஆஃப் தேதியின்படி, நிறுவனத்தின் செலுத்தப்பட்ட ாக்விட்டி பங்கு மூலதனத்தில் அவர்கள் வைத்திருக்கும் பங்குகளின் விகத்தில் இருக்கும். மேலும், மின்னணு வங்குப்புதிவு முறையின் மூலம் வாக்களிக்கும் இருக்கும். மேலும், மின்னணு வங்குப்பதிவு முறையின் மூலம் வாக்களிக்கும் இருக்கும். மேலும், மின்னணு வாக்குப்பதிவு முறையின் மூலம் வாக்களிக்கும் வசதியும் AGMல் கிடைக்கும் மற்றும் தொலைதூர மின்னணு வாக்களிப்பு மூலம் வாக்களிக்காமல் வருடாந்திர பொதுக் கூட்டத்தில் கலந்துகொள்ளும் உறுப்பினர்கள் AGMல் வாக்களிக்க முடியும். கட்ஆஃப் தேதியின்படி மூலம் வாக்களிக்காமல் வருடாந்திர பொதுக் கூட்டத்தில் கலந்துகொள்ளும் உறுப்பினர்கள் AGMல் வாக்களிக்க முடியும். கட்ஆஃப் தேதியின்படி உறுப்பினராக இல்லாத ஒருவர், AGMல் அறிவிப்பை தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே கையாள வேண்டும். AGM அறிவிப்பு அனுப்பப்பட்ட பிறகு, ஆனால் மின்னனு வாக்கிற்கான கட்ஆஃப் தேதி அதாவது செப்டம்பர் 09, 2024 அல்லது அதந்கு முன் ஒருவர் நிறுவனத்தின் உறுப்பினரால், அத்தகைய நபர் evoting@cdst.co.in என்ற மின்னஞ்சல் மூலம் CDSL இலிருந்து பயணர் ஐடி மற்றும் கடவுச்சொல்லைப் பெறலாம்.

நிறுவனத்தின் 38வது வருடாந்திர பொதுக் கூட்டத்தில் பங்கேற்பதற்கால வழிமுறைகள் மற்றும் தொலைதூர மின்னணு வாக்களிப்பில் பங்கேற்பதற்கான ந்நுவறைதன் எல்லது விருடாந்து ரவாதுக் கூட்டத்தல் பங்கேற்பதற்கால வழிமுறைகள் மற்றும் தொலைதூர மின்னனு வாக்களிப்பில் பங்கேற்பதற்கால வழிமுறைகள் அல்லது இந்த வருடாந்திர போதுக் கூட்டத்தில் மின்னணு ழறையில் வாக்களிப்பது தொடர்பான வழிமுறைகள் கூட்டப்பட உள்ள வருடாந்திர பொதுக் கூட்ட அறிவிப்பில் வழங்கப்பட்டுள்ளன.

தொலைதூர மின்னனு வாக்களிப்பு காலம் செப்டம்பர் 13, 2024 (காலை 10.00 மணி) அன்று தொடங்கி செப்டம்பர் 15, 2024 அன்று (மாலை 5.00 மணி) முடிவடைகிறது. தொலைதூர மின்னனு வாக்களிப்பு தொகுதி அதன் பிறகு மூடிவடைகிறது. தொலைதூர மின்னனு வாக்களிப்பு தொகுதி அதன் பிறகு வாக்களிக்க CDS[ஆல் முடக்கப்படும். தொலைதூர மின்னனு வாக்களிப்பு காலத்தில், கட்ஆஃப் தேதியின்படி, காகித வடிவிலோ அல்லது மின்னனு வடிவிலோ பங்குகளை வைத்திருக்கும் திறுவனத்தின் உறுப்பினர்கள், தங்கள் வாக்குகளை மின்னனு முறையில் செலுத்தலாம். உறுப்பினர்கள் ஒருமுறை அளித்த வாக்குகளை மாற்றவோ, ரத்து செய்யவோ முடியாது. தொலைதூர மின்னணு வாக்களிப்பு செயல்முறை மற்றும் வருடாந்திர பொதுக்

கூட்டத்தின்போது வாக்களிப்பு நடைமுறை ஆகியவற்றை ஆய்வு செய்யும் ஆய்வாளராக, M. சுதாகர், பயிற்சி வழக்கறிஞர், சென்னை, பதிவு எண்: MS.3908/2021 அவர்களை நிறுவனம் நியமித்துள்ளது.

தொலைதூர மின்னணு வாக்களிப்பு தொடர்பான ஏதேனும் கேள்விகள்/ குறைகள் இருந்தால் (வருடாந்திர பொதுக் கூட்டத்தின்போது/முன்), www. சvoting.cdsi.comன் 'பதிவிறக்கங்கள்' பிளிவில் கிடைக்கும் பங்குதாராகளுக்கான அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் மற்றும் பங்குதாராகளுக்கான மின்னணு வாக்களிப்பு பயணர் கையேட்டைப் பார்க்கவும் அல்லது திரு. ராகேஷ் தல்வி முதுநிலை மேலாளர், (CDSL) சென்ட்ரல் டெபாசிட்டரி சாவீசஸ் (இந்தியா) லிமிடெட், ஏ விங், 25வது தளம், மராத்தான் ஃபியூச்சர்க்ஸ், மஃபத்லால் மில் காம்பவுண்ட்ஸ், என்.எம். ஜோஷி மார்க், லோயர் பரேல் (கிழக்கு), மும்பை 400013 ஐ தொடாபு கொள்ளலாம் அல்லது helpdesk.evotling@odslindla.con க்கு மின்னஞ்சல் அனுப்பவும் அல்லது 1800 22 55 33 என்ற கட்டணமில்ல எணில் அழைக்கவும்

நிறுவனங்கள் சட்டம், 2013ன் பிரிவு 91 மற்றும் அதன் கீழ் உருவாக்கப்பட்ட விதிகள் மற்றும் பட்டியல் ஒழுங்குமுறை விதிகளின்படி, நிறுவனத்தின் வருடாந்திர போதுக் கூட்டத்தின் நோக்கத்திற்காக நிறுவனத்தின் உறுப்பினர்களின் பதிவேடு மற்றும் பங்கு பரிமாற்ற புத்தகங்கள், வியாழக்கிழமை, செப்டம்பர் 12, 2024 முதல் திங்கட்கிழமை செப்டம்பர் 16, 2024 (இரண்டு நாட்களையும் உள்ளடக்கி) வரை மூடப்பட்டிருக்கும் என்று இந்த அறிவிப்பு மூலம் தெரிவிக்கப்படுகிறது.

ஸ்வேதா என்ஜினியரிங் லிமிடெட்டுக்காக ஒப்பம் / – S.V. ரகுராமன் தலைவர் & நிர்வாக இயக்குனர

சென்னை மீனாட்சி மல்டிஸ்பெஷாலிட்டி ஹாஸ்பிடல் லிமிடெட் பதிவு அலுவலகம்: புதிய எண்.70 (பழைய எண்.149), லஸ் சர்ச் சாலை, மயிலாப்பூர், சென்னை 800 004. മെത്തെபேசி. என்.04442938938 1993282;E-mail:cmmhospitals@gmail.com,Web:www.cmmh.in; CIN: L85110TN1990PLC019545

திறுவதைதின் 34வது வருடாத்திர பொதுக்கூட்டம் ("AGM") வெள்ளிக்கிறமை, செப்டம்பர் 20, 2024 அன்று 14.3 மணிக்கு (இந்திய நோப்படி) கணெளி காட்சியிற ஆடியோ காட்சி முறை (VC(OAVM) வசதி மூலம் தடைபெறு என்று இந்த அறிவீப்பு முலம் தெரிவிக்கப்படுகிறது. காப்படோட் விவகா அமைச்சுகத்தால் வெளியிடப்பட்ட ("எம்சிஏ சுற்றநீக்கைகள்"), செப்டம்பர் 25, 2023 தேதிவீட்ட

எண். 09/2023, டிசம்பர் 28, 2022 தேதிமிட்ட சுற்றறிக்கை எண்.10/2022, மே 05, 2022 தேதிமிட்ட சுற்றறிக்கை nede. 02/2022, டிகம்பர் 14 தேதியிட்ட சுற்றநிக்கை எண். 21/2021, ஜனவரி 13, 2021 தேதியிட்ட சுற்றநிக்கை எண் 22/2021, மே 05, 2020 தேதியிட்ட சுற்றநிக்கை எண். 20/2020, ஏப்ரல் 8, 2020 தேதியிட்ட சுற்றநிக்கை எண்.14/202 மற்றும் ஏப்ரல் 13, 2020 தேதியிட்ட சுற்றநிக்கை எண்.17/2020 ஆகியவை, செப்டம்பர் 30, 2024 வரை ஒரு மற்றும். சப்புல 13, 2000 'சிதம்பட்ட அற்றற்களை கமார் 17(2020 ஆல்பணவு, 'மசப்பட்டா 30, 2024 வரை ஒரு பெறுவான இடத்தில் கூட்டத்திற்கன உறுப்பினர்களின் நேரடி வருகை இல்லால் கணினாளி கட்டிர் (V) ஆல்லில் பிற ஆடியோ காட்சி முறை (OA/M) மூலம் நிறுவனத்தின் வருடாந்திர பொதுக் கூட்டத்தை நடத்த அனுமதிக்கிறது கூறப்பட்ட சுற்றநிக்கைகளின் அடிப்படையில் மற்றும் நிறுவனங்கள் சட்டம், 2013 மற்றும் அக்டோயர் 7, 202 தேதியிட்ட செயி சுற்றநிக்கை என். SEBI/HO/CFD/CFD-PoD-2/P/CR/2023/167 மற்றும் செயியின் தொடர்புடை சுற்றறிக்கைகள் (பட்டியல் கடமைகள் மற்றும் வெளிப்படுக்கல் கேவைகள் விகிம

இணையத்தைல் அவ்வது பாள்ளு மைப்பட்டின் www.seetraccom பறறும் LOCK (vivina use), வுண்ணது மின்னனு வாக்களிக்கும் பார்த் மற்றும் AGMar போது மின்னனு வங்களிக்கும் முறை ஆகியபற்றை பழங்கும் நிறுவனம்) அதாவது www.seetrajordia.comio பதிவேற்றப்பட்டுள்ளது என்பதை உறுப்பினர்கள் கவனத்தில் கொள்ளவும், பங்குதாள்கள் வருடாந்திர அறிக்கையின் நகலைப் பொறுவதற்கும், வேறு எந்தத் தொடர்புக்கும் நிறுவனத்தின் தொடர்பு மின்னஞ்சல் முகவரி :crmhrosseo(gmail.com.ae, கோகிக்கைய அனுப்பலாம். நிறுவனத்தின் நடைப்பின்னைக் பின்னகும் முகவரிகளை பநிவு செய்யாமல் களித் வடிவில் பங்குகளை வைத்திருக்கும் உறுப்பினர்கள் பின்வரும் தேவையான விவரங்களை வழங்குவதன் குலம் வருடாந்திர அறிக்கை

வைத்திருக்கும் உறுப்பினான் பின்வரும் தேவையான விவரங்கன வழங்குவதன் மூலம் வருடாந்திர அறிக்கை மற்றும் விண்ணது வாக்கிற்கன கடவுச்சொல்லைப் பெறலாம்:
(1) காகிதவடிவில் பங்குகளை கவத்திகுக்கும் உறுப்பினர்கள், தங்கள் ஃபோலியோ என், பெயர், முழுமையான முகவரி, பதிவு செய்ய வேண்டிய மின்னஞ்சல் முகவரி ஆகியவற்றைக் குறிப்பிட்டு கையொப்பபிடப்பட்ட கோசிக்கைக் கூடித்தின் னிகேன் கொல்யப்பட்ட நகல் (முன் மற்றும் பிலி), பான் போன் கார்க்கு செய்யப்பட்ட நகல் (முன் மற்றும் பிலி), பான் போன் கார்குற்கின் காகிகள் செய்யப்பட்ட நகல்), ஆதார் (ஆதார் அட்டையின் கடிய சான்றுளிக்கப்பட்ட விகை செய்யப்பட்ட நகல்), ஆதார் (ஆதார் அட்டையின் கடிய சான்றுளிக்கப்பட்ட விகை செய்யப்பட்ட நகல்), இதார் (ஆதார் அட்டையின் கடிய சான்றுளிக்கப்பட்ட விக்கள் செய்யப்பட்ட நகல்), இறுவனத்தின் cmmhocosc@gnail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அல்லது பதிவாள் மற்றும் பங்கு பரிமாற்ற முகவர் investor@caneorida.com என்ற மின்னஞ்சல்

முகவரிக்கு அனுப்பவும்.

(டி) குடிம் படில் பங்குகளை வைத்திருக்கும் டறுப்பினர்களுக்கு. தடவு செய்து டிமேட் கணக்கு விவரங்களை வழங்கவும் (COSL – 10 இலக்க பயனாளி ஐடி அல்லது NSDL 10 இலக்க DPID + CUD), பிபயர், கிளையண்ட் யாஸ்டர் அல்லது ஒருக்கிணைந்த கணக்கு அழிக்கையின் நகல், பான் (பான் கார்டின் கய சான்றளிக்கப்பட்ட மலிகேன் செய்யப்பட்ட நகல்), அதுள் (கய சான்றளிக்கப்பட்ட ஆதார் அட்டையின் ஸ்டீக்கன் செய்யப்பட்ட நகல்) ஆதிபவுற்று திறுவனத்தின் னாரிக்கலேயின் மாகிகள் கிகையின் அல்லது பதிவாளர் மற்றும் பங்கு பரிமாற்று முகவர் investor@camenonda.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அல்லது பதிவாளர் மற்றும் பங்கு பரிமாற்று முகவர் investor@camenonda.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்படிம்.

வருடாந்திர பொதுக் கூட்டத்தின் நோக்கத்திற்காக உறுப்பினர்கள் பதிவேடு மற்றும் பங்கு பரிமாற்ற புத்தகங்கர் செப்டம்பர் 14, 2024 முதல் செப்டம்பர் 20, 2024 வரை (இரண்டு நாடகளையும் உள்ளடக்கி) மூடப்பட்டிருக்கும்

செப்படம் 7 .0 . 2024 வெளிக்கிழமை VCOAVM மூலம் நடைபெறவிகுக்கு 34வது வருடாந்திர பொதுக செப்படம் 7 .0 . 2024 வெளிக்கிழமை VCOAVM மூலம் நடைபெறவிகுக்கு 34வது வருடாந்திர பொதுக கூட்டத்தின்போது மின்னனு முறை வசதி மற்றும் மின்னனு வரக்கிகடுப்பு மூலம் வர்களிப்பதற்கள் உறுப்பினர்களின் தகுதியைத் தீர்மானிப்பதற்கு செப்பம்பர் 13 , 2024 அன்று கட்சூஃப் தேதியாக நிறுவனம் திறுவனங்கள் சட்டம், 2013ன் பிரிவு 108 மற்றும் நிறுவனங்களின் (மேலாண்மை மற்றும் நிர்வாகம்) விதிகள் 2014க்

தறுவளங்கள் கட்டம். 2013ன் பிளவு 103 மற்றும் நுறுவங்களை (வமன்னைம் மற்றும் நிளவ்கம்) எதுக்க 2014ன் (மட்டியும் கி (கிகுத்தப்பட்டது) விதி 20, செயின் (மட்டியும் கடமைகள் மற்றும் வெளிப்படுத்தல் தேவைகள் விதிமுறைகள் 2015ன் 44வது ஒழுங்குமுறை மற்றும் மேற்கூறிய எம்சிஏ சுற்றறிக்கைகள் ஆகியவற்றுக்கு இணங்க, வருடாந்திர பொதுக் கூட்டத்தில் பிளிவந்தனை செயியப்படும் வணிவல் தொடர்பும் உறுப்பினர்களுக்கு தொலைதூர மின்னனு வக்களிக்கும் வசதியை உங்கள் திறுவளம் வழங்கும் மற்றும் அளக்கிக்கப்பட்ட மின்னனு வக்களில் அலிவியும் ஏஜென்சியாக சென்ட்ரும் டெயாசிட்டரி சர்வீசல் லியிடெட் (COSL) மூலம் மின்னனு முறையில் வாக்களிக்கும் வசதியை ஏற்பாடு

செய்துள்ளது.
உறுப்சோர்களுக்கு இதன் மூலம் தெரிவிப்பதாவது:
உறுப்சோர்களுக்கு இதன் மூலம் தெரிவிப்பதாவது:
உறுப்சோர்களுக்கு இதன் மூலம் தெரிவிப்பதாவது:
செட்டம்பர் 19, 2024 அன்று மாலை 5.00 மணிக்கு முடிவடையும்.
(5) செட்டம்பர் 19, 2024 அன்று மாலை 5.00 மணிக்கு முடிவடையும்.
(5) வருட்டமர் 19, 2024 அன்று மாலை 5.00 மணிக்கு மேடியின்றது முறையில் வாக்களிப்பது அனுமதிக்கப்படாது.
(5) வருடாந்திர் பொதுக் கூட்டத்தின் அறிவிப்பு அனுப்பப்பட்ட பிறகு நிறுவனத்தின் பங்குகளைப் செற்று, நிறுவனத்தின் பங்குகளைப் செற்று, நிறுவனத்தின் பங்குகளைப் செற்றும் செற்றும் குறிவிப்படு மடியின்ற கடியுக்கு முற்றுவருக்கு மடியுக்கு அறிவிப்பில் குறிவிப்பு கடியத்தின் தடியுக்கு மடியுக்கு மடியுக்கு மடியுக்கு மடியுக்கு மடியுக்கு மடியுக்கு மடியுக்கும் மடியுக்கு மடியுக்கு மடியுக்கு மடியுக்கு மடியுக்கு மடியுக்கு மடியுக்கும் மடியின்ற மடியுக்கும் மடியின்ற மடியுக்கும் அன்று மடியுக்கும் மடியின்ற மடியின்றும் அன்று மடியுக்கும் மடியின்றும் அன்றும் மடியின்றும் மடியுக்கும் மடியின்றுக்கும் மடியின்றும் மடியின்றும் மடியின்றும் மடியின்றும் மடியின்றுக்கும் மடியின்றுக்கு மடியின்றுக்கும் மடியின்றுக்குறைக்குறைக்கும் மடியின்றுக்கும் மடியின்றுக்கும் மடியின்றுக்கு ஐடி மற்றும் பாஸ்வேர்டைப் பெறலாம். இருப்பினும், மின்னனு வாக்களிப்பதற்காக ஒரு நபர் ஏற்கனவே மெசர்ள் செடைரல் டெபாசிட்டரி சர்வீசஸ் இந்தியா லிமிடேட்டில் (CDSL) பதிவு செய்திருந்தால், வாக்களிக்க ஏற்கனவே உசர்எ

னைட்டும் படப்பளட்டும் எவிக்கற்றும் பாலிக்கிறைய் வங்கட்டத்தில் கலந்து கொள்ளலால் மற்றும் பங்கேற்கலைய் உள்ள பயனர் ஐடி மற்றும் பாலிக்கிறைய் பயன்படுத்தானர். (ஏ) உறுப்பினர்(கள்) 34வது வருடாந்திர பொதுக்கட்டத்தில் கலந்து கொள்ளலாம் மற்றும் பங்கேற்கலாம் மற்றும் தொலைந்தா மின்னனு வங்களிப்பு வசதி அல்லது 34வது வருடாந்திர பொதுக் கூட்டத்தின்போது மின்னனு வங்குப்பதிவு முறையில் வங்களிக்கும் முறை ஆகியவை 34வது வருடாநின் பொதுக் கூட்ட அறிவிப்பில் வழங்கப்பட்டுள்ளன. VC/GNM வசதி மூலம் பங்கேற்கும் உறுப்பினாகள், நிறுமணக்கள் சட்டம், 2013ன் பிரிவு 103ன் கீழ் குறைந்தபட்ச பங்கேற்பை கணக்கிறம் நேரக்கத்திற்காக கணக்கிடப்படுவர்கள், 34வது வருடாந்திர 100ண் கீற குறைந்தபட்ச பங்கேற்பை கணக்கிடும் நோக்கத்திற்காக கணக்கிடப்படுவராகள். 34வது வநடாந்திர பொதுக் கூட்ட அறிவிப்பு நற்றும் வருடாந்திர அறிக்கை ஆகிரமை திறுவனத்தின் இணையதகதில் அதனை www.cmmh.in மற்றும் பிஎல்தி லிமிடெட்டின் இணையதாய் அதாவது www.reindia.combi கிடைக்கும். முடிடாந்திர பொதுக் கூட்டத்துக்கு முன்னதாக தொலைதூர பின்னனுயக்களிப்பு மூலம் வங்களித்த உறுப்பினர்கள் VO/OAM மூல வருடாந்திர போதுக் கூட்டத்தில் கலந்து கொண்டு. தொலைதூர மின்னனுவாக்களிப்பு மூலம் தீரமானங்களில் வரக்களிக்கதவர்கள் மற்றும் அவ்வாறு செய்ய தடை விதிக்கப்படாத உறுப்பினர்கள், வருடாந்திர பொதுக் கூட்டம் நடைபெறும் கலத்தில் தொலைதூர மின்னனுவாக்களிப்பு மூலம் வரக்களிக்கத் கண்டியடையதன் அவர்கள்

வருடாந்தா பொதுக் கூட்டம் நகிட்லப்றும் கலத்தல் தொலைதூர் மண்ணனுவாகனப்பு மூலம் விக்களிக்க தகுதியுடையவின் ஆவர்கள்.
(g) எதேனும் கேள்விகள் இருந்தால், அறிவிப்பில் உள்ள மின்னணுவாக்களிப்பு குறித்த வழிமுறைகடை உறுப்பினர்கள் பார்வைபிடலாம் அல்லது மின்னணுவாக்களிப்பு செயல்முறை தொடர்பான கூடுதல் தெனிவுகளை பெற CSS—வி மின்னணுவாக்களிப்பு இணைபதனத்தில் அடிக்கடி கேட்படும் கேள்விகள் (FAOS) பிரிவு மற்று பயனர் கையேட்டைப் பார்க்கவுல், உறுப்பினர்கள் மென்னி கேயியோ கார்ப்பரேட் சர்வீசல் விமிடெட்டைத் nvestor cameorida.com, தென்கையேல் பே+=224600390~294—ல் தொடர்பு கொள்ளவரம்

போலாப்பட்ட முதுவல் பெடி மூக விடிகள் பிடிகள் பிடிகள் இதை முற்ற விடிகள் முற்றும் வெளிப்படைத்தன் மையுடன் ஆய்வு செய்ய, திரு. டி. முருகன், பிரசக்டிசில் திறவனச் செயலாளர் அவர்களை திறவனம் தியமித்துள்ளது. (1) ஒரு உறுப்பினர் இரு முறைகளிலும் வாக்களித்தால், மின்னனு வாக்குப்பதிவு மூலம் செய்யப்படும் வாக்கும்பும், நடைமுறையில் இருக்கும் மற்றும் வருடாந்திர் பொதுக் கூட்டத்தின்போது அளித்த மின்னனு வாக்குப்பதிவ செல்லாததாகக் கருதப்படும். (1) மின்னனு வாக்குப்படுக்கில் முடிவுகள் www.cmmb.in என்ற இளையதளத்திலும், www.bseindis.com என்ற பங்குக்

சத்தை இணைபதளத்திலும் அறிவிக்கப்படும். மேலே உள்ள தகவல்கள் றிறுவனத்தின் அனைத்து உறுப்பினர்களின் நகவல் மற்றும் நலனுக்காக வெளியிடப்படுகிறத மற்றும் எம்சிஏ சுற்றிக்கைகள் மற்றும் செயி சுற்றிக்கைகளுக்கு இணமக உள்ளது.

தமிழ்நாடு ஸ்டில் டியூப்ஸ் லிமிடெட்டுக்கா இடம் : சென்னை தேதி : 26.08.2024 ஒப்பம்/– K. சுரேஷ் கம்பெனி செயலாளர் (ACS34656

கம்பெளியின் இணையதளம் www.tnipipes.com மற்றும் ஸ்டாக் எக்சேஞ் இணையதளம் beeinda.comலும் மேற்சொன்ன அறிவிப்பு உள்ளது.

எதிர்க்கட்சி ஜெயலலிதா வெளியிட்டுள்ள கூறியிருப்பதாவது: தற்போது தமிழகத்தில்

பட்டியலிடத் தயாரா? விசாரணை பாதியில்

திமுக விடியா கடத்தல் வேலூர் பற்றிய விசாரணைகள்

விடியா திமுக அரசின் அமைச்சர் கொள்ளையடித்த என்னவாயிற்று ?

அண்ணா தி.மு.க.

துறையில் இருந்து, என்று பல

காண்பார்கள். என்பதை உண்மையாகச் வேண்டுமென்றால், பொறுத்தவரை ராமேஸ்வரம் மீனவர்கள் 8 பேரை

கைது செய்த இலங்கை கடற்படை ராமேஸ்வரம் மீனவர்கள் 8 பேரை செல்லவில்லை.

இலங்கை கடற்படையினர் கைது தமிழக மீனவர்களின் ஒரு சிறைப்பிடித்து விசைப்படகை அதிலிருந்த மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்தனர். கடந்த ஜனவரி மாதத்திலிருந்து தற்போது வரை 341 தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர். ராமநாதபுரம் மாவட்டம் மன்னார்

வளைகுடா மற்றும் பாக் ஜலசந்தி

வீசியதால் கடந்த ஒரு வார காலமாக

சூறைக் காற்று

பொது அறிவிப்பு

எனது கட்சிக்காரர் திருமதி. C. மதுபாலா, க/பெ. (லேட்) தே. சந்து ஜெயின், டவுன் ஹால் அப்பார்ட்மெண்ட், @–6, "B" Block, நெ.69, 70, மெக்நிக்ல்ஸ் ரோடு, சேத்துப்பட்டு, சென்னை–600 031 என்பவருக்குச்

சொந்தபான (1) ஆவண எண். 3692/1955 (மன்னார்குடி சார்பதிவகம்) (2) ஆவண எண். 390/1960 (மன்னார்குடி சார்பதிவகம்) (3) ஆவண எண். 2440/1956 (மன்னார்குடி சார்பதிவகம்) – மேற்படி சொத்துக்களின்

எண்.2440/1956 (மன்னாகுடி சாபதுவகம்) – மேற்படி சொத்துக்களின் ஆவணங்கள் மேற்கண்ட முகவரியில் தேடியபோது ஆவணங்கள் காணவில்லை. அசல் ஆவணங்களை கண்டெடுப்பவர்கள் மேற்கண்ட முகவரியிலோ அல்லது கீழ்கண்ட வழக்கறிஞர் அலுவலகத்திலோ ஒப்படைக்கும்படி கேட்டுக் கொள்கிறோம். ஆவணங்களை சட்டத்திற்கு புறம்பாக பயன்படுத்தினால் சட்டபூர்வ நடவடிக்கை எடுக்கப்படும்

சக்தி நிதி லிமிடெட்

மனை என். 41, என்.ஜி.ஓ.காலனி, குரோம்பேட்டை, சென்னை – 600 044. CIN: U65991TN1995PLCO31498

பதிவு எண். 18–31498/1995 (மத்திய அரசு அங்கீகாரம் பெற்ற 'நிதி' நிறுவனம்)

பங்குதாரர்களுக்கு அறிவிப்பு

பங்குதாரர்களின் 29-வது வருடாந்திர பொதுக்கூட்டம் 19 செப்டம்பர் 2024 வியாழக்கிழமை மாலை 4.00 மணிக்கு

ு கருமார் அம்மன் அன்னதான கூடம், ஸ்ரீ கருமாரி அம்மன்

பக்க ஜன சபை வளாகம். ஜானகிராமன் தெரு, பத்மநாப நகர்

குரோம்பேட்டை, சென்னை-44 என்ற முகவரியில்

TND தமிழ்நாடு ஸ்டீல் டியூப்ஸ் லிமிடெட்

பதிவு அலுவலகம் : எண்.22, 1வது தளம், வீட்கிரலுப்ட் சாலை, நுங்கம்பாக்கம், சென்னை800 034 Phones: 2855 5653 / website: www.tntpipes.com CIN : L27110TN1979PLC007887 ; GST NO : 33AAACT2381C1ZU

e-mail: purchase@tntpipes.com / tnt.share@yahoo.in / contact@tntpipes.com

செபி (பட்டியல் கட்டுப்பாடுகள் மற்றும் வெளியீடு தேவைகள்) விதிகள் 2015. விதி 42, கம்பெளிகள் சட்டம் 2013ன் பிரிவு 91ன்படி, கம்பெனியின் 45வது வருடாந்திர பொதுக்கூட்டம் வியழுக்கிழமை, 28 செப்டம்பர் 2024 அன்று கலை 10.00 மணிக்கு கம்பெனியின் பதிவு அலுவலகம், என் 22, 1வது தனம் வீட்கிராஃப்ட் சாலை, நுங்கம்பாக்கம், சென்னை 800034—ல் காணெச்சு காட்சி மூலம் நடைபெறுவதையோட்டி 2024ம் ஆண்டுக்கான கம்பெனியின் பரிமாற்ற புத்தகங்கள் 20.09.2024 முதல் 28.09.2004 முடிய (இரண்டு நாட்களும் உள்பட) மூடப்பட்டிருக்கும் என்று இதன் மூலம் அறிவிக்கப்படுகிறது.

நடைபெறுமென அறிவிக்கப்படுகிறது.

கடற்பகுதியில் '

என்பதையும் அறியவும்.

ராமேஸ்வரம், ஆக. 27- ராமேசுவரம் மீனவர்கள் கடலுக்குச் தாண்டியதாக குற்றஞ்சாட்டி ரோந்தில் நேற்று வானிலை இயல்பு நிலைக்கு அவர்களைக் கைது செய்தனர். ரும்பிதைத் தொட ர்ந்து ராமேஸ்வாட் மீன்பிடித் துறைமுகத்திலிருந்து மீனவர்கள் சுமார் 450 விசைப்படகுகளில் இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட மீனவர்கள் கடலுக்குச் சென்றனர். பிற்பகல் மன்னார் நீதிமன்றத்தில் இன்று அதிகாலை மரியசியா சொந்தமான என்பவருக்குச் விசைப்படகில் கிங்சன் (40), மெக்கன்ஸ் (37), ராஜ் (43), இன்னாசி ராஜா (45), சசி (40), மாரியப்பன் (45), அடிமை (33), முனியராஜ் (23) ஆகிய எட்டு பேர் மீன்பிடித்துக்

கொண்டிருந்த

E.நாராயணன், வழக்கறிஞர் Alsa Towers, G-4, No.186

பூந்தமல்லி நெடுஞ்சாலை, கீழ்ப்பாக்கம், சென்னை– 600 010

இந்நிலையல் இருந்த இலங்கை கடற்படையினர்

கைகா தலைமன்னார் கடற்படை முகாமுக்குக் கொண்டு செல்லப்பட்டனர். அவர்கள் இன்று ஆஜர்படுத்தப்பட்டு வவுனியா சிறையில் அடைக்கப்படுவார்கள் என தெரிகிறது. கடந்த ஜனவரி மாதத்திலிருந்து தற்போது வரை 46 தமிழக மீனவர்களின் படகுகளை சிறைப்பிடித்து 341 மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

போது, எல்லை

என்று அழைக்கப்படுகிறேன்.

பெயர் மாற்றம் SINDHYA ANTONY DASS, தந்தை பெயர்: Anthony Dass, பிறந்த தேதி தே.49, ராமசாமி தெ.49, ராமசாமி சாலை, ஸ்ரீதேவி கருமாரி அம்மன் வளசரவாக்கம், சென்னை-. 600 087. என்ற முகவரியில் SINDHYA ANTONY DOSS

SINDHYA ANTONY DASS பெயர் மாற்றம் ATTUKAL ANVAR BASHA MUSTHAQ ALI, தந்தை பெயர்: Attukal Abdul Kuthus Anwer Attukal Abdul Kutnus Anwer Batcha, பிறந்த தேதி: 13.06.1981, ப்ளாட் நெ.B3/B4, நெ.4, 4வது தெரு, கோபாலபுரம், சென்னை– 600 086. என்ற முகவரியில்

வசிக்கும் நான் இனி ATTUKAL ANWER BATCHA MUSTHAQ ALI அழைக்கப்படுகிறேன். ATTUKAL ANVAR BASHA

பெயர் மாற்றம் MEHRAJ NISA ABDUL HAMEED, த/பெ:ABDUL HAMEED,

MUSTHAQ ALI

பிறந்ததேதி: 03.05.1983, எண் 27/8, மௌலானா அப்துல் கரீம் வீதி, நெல்லிக்குப்பம் —607105, கடலூர் மாவட்டம் . என்ற முகவரியில் வசிக்கும் நான் இனி MEHARAJ NISA ABDUL HAMEED என்று அழைக்கப்படுகிறேன்.

பெயர் மாற்றம் MITESH RIKHAB CHAND JAIN,

MEHRAJ NISA ABDUL HAMEED

தந்தை பெயர்: RIKHAB CHAND JAIN, பிறந்த தேதி: 19.06.1999, நெ.26/27, நட்டல் கார்டன் 2வது தெரு பொம்பூர். சென்னனா–600 011. என்ற முகவசியில் வசிக்கும் நான் இனி MITESH JAIN RIKHAB CHAND MITESH RIKHAB CHAND JAIN

தெரு. தாதாபுரம், –604207. என்ற KUMAR DHADAPURAM

> Old Given name: KINNARA Old Surname: KRISHNAKUMAR Sumame: KRISHNAKUMAR PRADEEP, தந்தை பெயர்: PRADEEP பிறந்த தேதி: 02.12.2000, நெ.288, மலர்: ஸ்ரீ கிருஷ்ணா நகர்: தூர்ப்பல். சென்னை –600 077. என்ற முகவரியில் வசிக்கும் நான் இனி New Given name: KINNERA New Sur name:

> > Old Given name: KINNARA Old Surname: KRISHNAKUMAR PRADEEP

பெயர் மாற்றம்

CHANDRAKALA RAVICHANDRAN, தந்தை பெயர்: Purushothaman, பெயர்: Purushothaman, பிறந்த தேதி.06.01.1973. தெ.13. 8வது குறக்கு தெரு குறிஞ்சி நகர், லாஸ்பேட்டை, புதுச்சேசி – 605004, என்ற முகவிகியல் வசிக்கும் CHANDRAKALA அழைக்கப்படுகிறேன். CHANDRAKALA RAVICHANDRAN

18.06.1994, நெ.224, பிள்ளைய கோயில் தெரு, குருவியகரம் திருவள்ளூர் முகவரியில்

பெயர்: Baskaran, பிறந்த தேதி

பெயர் மாற்றம்

VISHAL BASKAR, தந்தை

VISHAL BASKAR

பெயர் மாற்றம்

PRAKASH KUMAR KAMALAKANNAN, Astrona டைப்பட்ட காகர்கள் பயர்: Kamalakannan, பிறந்த தேதி: 30.05.1994, நெ. 260B, மேட்டு தெரு, தாகர்பால் விழுப்புரம் தெரு, தாதாபுரம், விழுப்புரம் --604207. என்ற முகவரியில் வசிக்கும் நான் இனி PRAKASH

SARASWATHI KAMALAKANNAN PRAKASH KUMAR KAMALAKANNAN பெயர் மாற்றம்

KRISHNAKUMAR PRADEEP 51601 [D]

நான் இனி CHAN PURUSHOTHAMAN

60 120 1. என்ற வசிக்கும் VISHAL BASKARAN

GANASEN KARUPUSAMY தந்தை பெயர். KARUPPUSAMY

பெயர்: பிறந்த தேதி: 10.07.1971 நெ.6/3, ஜீர் நாயுடு சந்து, சைதாப்பேட்டை, சென்னை– 600 015. என்ற முகவரியில் வசிக்கும் நான் இனி DEVIJ

SANJAY GANASEN தந்தை பெயர்: Ganesan, பிறந்த தேதி: 10.10.2005, நெ.82B கடலூர் மாவட்டம், தமிழ்நாடு வசிக்கும்

பெயர் மாற்றம்

GANESAN ழழைக்கப்படுகிறேன். GANASEN KARUPUSAMY

என்று அழைக்கப்படுகிறேன்.